

August 31, 2023

Corporate Relationship Department BSE Limited PJ Towers Dalal Street Mumbai - 400 001

Dear Sirs,

Security Code – 526783

Sub: Newspaper advertisement for dispatch of Notice of the 29th Annual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, please find enclosed herewith copy of advertisement on the Record Date, Book Closure, e-voting details and the date of the 29th Annual General Meeting published in the newspapers i.e., Financial Express (English) and Makkal Kural (Tamil) on August 31, 2023.

The same will be available in the website of the Company at www.dragarwal.com.

Kindly take the above in your records.

For Dr. Agarwal's Eye Hospital Limited

Meenakshi Jayaraman Company Secretary and Compliance Officer

Encl.: As above



CIN No.: 185110TN1994PLC027366 GST No.: 33AAACD2373G1Z2

FINANCIAL EXPRESS

OILSEEDS, PULSES & PADDY MAY GET AFFECTED

RAINFALL DEVIATION (%) IN AUGUST

Scanty rainfall in South & Central India to hit crops

Monsoon likely to be revived by September 4

SANDIP DAS New Delhi, August 30

A HUGE DEFICIENCY and a prolonged break in rainfall in the southern peninsula and central India regions this month is likely to impact the yield of several crops, including oilseeds, pulses and paddy,

officials said. If the rainfall does not revive in the next one week, the standing crops are likely to witness huge moisture stress and rainfall in the later part of next month may not be of much help, according to officials of the agriculture ministry, who are currently assessing the situation. Precipitation in the next one week to 10 days would be crucial for standing crops. "After widespread rainfall in July, which gave a boost to sowing,

sudden ban on exports of the

buyers by banning exports of

widely consumed non-bas-

mati white rice to control ris-

ing domestic prices. The move

followed a ban on broken rice

The export ban trapped

The Directorate General of

thousands of tonne of non-

basmati white rice at ports,

leaving traders facing losses.

Foreign Trade (DGFT), a unit of

the trade ministry, in its latest

order said it would allow ship-

ments of trapped cargoes pro-

vided traders paid the export

duty by July 20, when the ban

basmati white rice exports,

overseas shipments of the

grade would attract a 20% tax. After the DGFT order,

non-basmati white rice car-

various ports, said Prem Garg,

president of the Indian Rice

Exporters Federation."Three

ships were standing still at the

Kandla port and a lot of con-

tainers were lying at different

ports, causing a lot of prob-

Before the July ban on non-

exports last year.

was imposed.

(in southern & central India states from benchmark - LPA) -49 Andhra Pradesh 📆 Karnataka **-64** Telangana -87 Kerala -10 Tamil Nadu -58 Maharashtra 📆 Madhya Pradesh Progress of monsoon (% deviation from LPA) -80 Rajasthan North-west ource: IMD, data from August 1-30, Long Period Average (LPA) East/north-east -16

-10

-9

Aug*

the scanty rainfall this month would impact the yield of standing crops," DN Pathak, executive director, Soybean Processors Association of India, told FE. The overall deficit in rainfall this month, against the

Month-wise monsoon

*till August 30; Source: IMD

performance

benchmark-long period average, was recorded at 32% on Wednesday, with the southern peninsula and central India regions having received 62% and 42% less rainfall respectively. According to the Met depart-

(data of June 1- August 30, 2023)

Central India

South peninsula

Country as whole

Dr. Agarwal's Eye Hospital Ltd.

Registered Office: 3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, Off Greams Road,

Chennai-600006. Tel: 91-44-43787777.

CIN No.L85110TN1994PLC027366

Email: investor@dragarwal.com,Website:www.dragarwal.com

NOTICE

Notice is hereby given that the 29th Annual General Meeting (AGM)

of the Company will be held on Thursday, 21st September 2023 at

11:00 AM through Video Conferencing (VC) / Other Audio Visual

Pursuant to the General Circular No. 10/2022 dated 28th December

2022, issued by the Ministry of Corporate Affairs read with SEBI's

Circular dated 05th January 2023, the Notice of the AGM along with

the Annual Report 2022-23 was sent on 29th August 2023 only through electronic means to those Members whose email

addresses are registered with the Company / Depositories. These

are also available in the Websites of the Company, the Stock

Exchanges and the CDSL viz., www.dragarwal.com;

www.bseindia.com and www.evotingindia.com. For any

communication, the shareholders may also send requests to the

Manner of registering / updating email addresses: Members who

have not registered their email address and mobile number are

requested to register the same in respect of shares held in demat

mode with the concerned Depository Participant (DP) and in

respect of shares held in physical mode, by submitting Form ISR-1

with the e-mail address, mobile number, folio number details and

relevant documents to the RTA by sending an email to

Company's email id: investor@dragarwal.com.

anusha@integratedindia.in.

bank account details to their DPs.

Final Dividend:

ment, overall monsoon rains have been 'below normal', at 9% below the benchmark till Wednesday. With the exception of northwest India, where precipitation so far is 4% above the benchmark, the remaining regions recorded a rain deficit: central India (-10%), eastern and northeast (-16%) and south peninsula (-17%). Pathak said that rains in key soybean-growing states, Rajasthan, Madhya Pradesh and Maharashtra, have been hugely deficient this month. Soybean this season has been sown on 12.47 million hectare (MH) of land, which is marginally higher than the area the crop was sown on in 2022.

The India Meteorological Department (IMD) on Wednesday predicted heavy rainfall over Odisha, Chhattisgarh and northern parts of Andhra Pradesh and Telangana on September 2. It added that "subdued" rainfall is likely over the rest of the country in the next

game, FM tells RRBs

FE BUREAU New Delhi, August 30

FINANCE MINISTER NIRMALA Sithara-

Wednesday asked regional rural banks (RRBs) to upgrade their digital capability and instructed Punjab National Bank to ensure that all RRBs with the bank acquire digital onboarding capability by November 1.

"During the review meeting, the Union Finance Minister emphasised on digital capability upgradation of RRBs and instructed MD & CEO @pnbindia to ensure that all RRBs with @pnbindia acquire digital onboarding capability by 1st November 2023," the finance ministry tweeted.

Sitharaman also urged the RRBs to take steps to remove duplication of Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) accounts and facilitate storage facilities for apple growers, particularly in I&K and Himachal Pradesh.

इंडियन वेंक 🔉 Indian Bank Corporate Office, Financial Inclusion Department, Chennal Indian Bank a leading Public Sector Bank is interested in empanelment of Corporate Business Correspondent (CBC)

entities for BC Management Services

Kindly refer Bank's Website: https://www.indianbank.in/tenders for more details.



Raise digital FCI sells 1.28 MT of wheat from stock

THE FOOD CORPORATION of India (FCI) has sold 1.28 million tonne (MT) of wheat from its stock in the open market through weekly e-auctions, which commenced on June 28.

However, it could sell only 32,520 tonne of rice since July 5. On Wednesday, FCI sold 0.16 MT of wheat, against 0.2 MT offered on the e-auction. Only 1,100 tonne rice was sold to bulk

buyers, against 0.32 MT offered for sales. To contain cereal prices, the government had announced the sale of 5 MT of wheat and 2.5 MT of rice from the central pool. - FE BUREAU



SHYAM METALICS AND ENERGY LIMITED

CIN: L40101WB2002PLC095491

Regd. Office: Trinity Tower, 7th floor, 83, Topsia Road, Kolkata-700046 Phone: 033-4016 4080, Fax: 033-4016 4025 Email: compliance@shyamgroup.com, Website: www.shyammetalics.com

NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY 21ST ANNUAL GENERAL MEETING, INFORMATION ON REMOTE E-VOTING AND BOOK CLOSURE

Notice is hereby given that the 21st Annual General Meeting (the "AGM") of Shyam Metalics and Energy Limited (the "Company") will be held on Thursday, 21st September, 2023 at 3:00 P.M. (IST) to transact the businesses as set out in the Notice convening the meeting (the "Notice") through Video Conferencing (VC) / Other Audio-Visual Means (OAVM). As per the relevant provisions of the Companies Act, 2013, Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with the Ministry of Corporate Affairs (the "MCA") General Circular No. 14/2020, 17/2020, 20/2020, 02/2021 and 02/2022 dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021 and May 5, 2022 and subsequently circulars issued in this regard, the latest being 10/2022 dated December, 2022 respectively (hereinafter, collectively referred as the "MCA Circular") and also read with the SEBI Circulars No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 SEBI/H0/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/H0/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 12, 2020, January 15, 2021 and May 13, 2022 and latest circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 respectively (hereinafter, collectively referred as the "SEBI Circulars" and together with the MCA Circulars referred as the "Circulars") has allowed Companies to hold the AGM through VC/OAVM without the physical

n accordance with the Circulars, the Notice convening the AGM along with the Annual Report including the Audited Financial Statement for the financial year ended March 31, 2023 has been sent only through e-mails to those Members whose e-mail addresses are registered with the Company or the Registrar and Share Transfer Agent (the "RTA") i.e., M/s. KFin Technologies Limited or the Depository Participant(s) and holding equity shares of the Company as on Friday, August 18, 2023.

The Notice and the Annual Report are available on the website of the Company viz., www.shyammetalics.com and has also been forwarded to the

Stock Exchanges where Equity Shares of the Company are listed, enabling them to disseminate the same on their respective websites viz., <u>www.nseindia.com</u> and <u>www.bseindia.com</u>. The Notice shall also be available on the e-Voting website of the agency engaged for providing e-Voting facility, i.e., National Securities Depository Limited ("NSDL"), viz., www.evoting.nsdl.com. Any Member desirous of obtaining hard copy of the Annual Report can send a request for the same to the Company at compliance@shyamgroup.com mentioning Folio No./DP ID/Client ID. Members are requested to refer to the Newspaper advertisement dated August 22, 2023 issued by the Company and published on August 23, 2023 in "Financial Express" (English), "Athik Lipi" (Bengali) and "Jansatta" (Hindi) for further details pertaining to the Meeting. The said advertisement is also available on the website of the Company and has also been forwarded to the Stock Exchanges where Equity Shares of the Company are listed, enabling them to disseminate the same on their respective websites viz., www.nseindia.com and www.bseindia.com.

 Pursuant to Section 108 of the Act and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of the Listing Regulations, the Company is pleased to provide e-Voting facilities through NSDL to its Members, in respect of the businesses to be transacted at the AGM. The manner and instructions to cast votes through remote e-Voting as well as through e-Voting system during the

The businesses set out in the Notice shall be transacted through e-Voting only. The Members, whose names appear in the Register of Members /List of Beneficial Owners as on Thursday, September 14, 2023, being the cut-off date, shall be entitled to avail the e-Voting facility. Once vote(s) on Resolution(s) are cast by any Member, the same cannot be changed subsequently. The remote e-Voting will commence on Monday, September 18, 2023 (9:00 A.M. IST) and end on Wednesday, September 20, 2023 (5:00 P.M. IST). Thereafter, the module of remote e-Voting Members attending the AGM, who have not cast their votes by remote e-Voting, shall be eligible to exercise their voting rights during the AGM

 Any person, who acquires equity shares of the Company and becomes a Member after dispatch of the Notice and holds shares as on the cut-off date, i.e., Thursday, September 14, 2023 may obtain the login Id and password for e-Voting, by sending a request to NSDL at evoting@nsdl.co.in or to the Company a<u>f compliance@shyamgroup.com</u>. Members who are already registered with NSDL for remote e-Voting can use their existing

through e-Voting system via <u>www.evoting.nsdl.com.</u> Members who have exercised their voting rights by remote e-Voting prior to the AGM may

All documents referred to in the Notice and the Explanatory Statement thereto shall be made available for inspection by the Members of the Company, without payment of fees, upto and including the date of AGM. Members desirous of inspecting the same may send their requests at compliance@shyamgroup.com from their registered e-mail addresses mentioning their names and folio numbers / demat account numbers. Pursuant to Section 91 of the Act, Rule 10 of the said Rules and Regulation 42 of the Listing Regulations, the Register of Members and the Share Transfer Registers of the Company shall remain closed from Friday, September 15, 2023 to Thursday, September 21, 2023 (both days inclusive), for the purpose of the AGM.

In case shareholders have not registered / updated their email address with the Depositories / Share Transfer Agent, they are requested to kindly follow the below mentioned instructions for updating the E-mail IDs and to enable the company to provide a copy of Annual Report incorporating Notice of the AGM and to cast their vote on the respective Resolutions.

Instructions to register / update the E-mail ID:

Physical Holding	Shareholders are requested to register / update the same by submitting duly filled and signed Form ISR-1 with the RTA, M/s. Kfin Technologies Ltd at einward.ris@kfintech.com	
Demat Holding	Please contact your Depository Participants (DP) and register your email address.	

In case of any queries in registering the email address, shareholders may write to compliance@shyamgroup.com.

In case of any queries / grievances relating to e-Voting, Members may refer to "Frequently Asked Questions on e-Voting (For Shareholders).pdf" and "e-Voting Manual - Shareholder.pdf" available at the "Download" section of NSDL e-Voting website, i.e., www.evoting.nsdl.com or call on Toll Free Nos.: 1800 1020 990 and 1800 224 430 or contact Ms. Pallavi Mhatre, Senior Manager of NSDL at Telephone Nos.: (022) 4886 7000 / (022) 2499 7000 or at e-mail id: evoting@nsdl.co.in or contact at NSDL, 'Trade World', 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400013. Members holding securities in demat mode with CDSL, can call at Telephone Nos.: (022) 23058738 / 23058542-43 or at e-mail id: helpdesk.evoting@cdslindia.com. For any further assistance, Members may also contact Mr. Birendra Kumar Jain, Company Secretary, Shyam Metalics and Energy Limited at Telephone No. (033) 4017 5038 or at the e-mail ID compliance@shyamgroup.com.

For Shyam Metalics and Energy Limited

Place: Kolkata Date: 30th August 2023

Birendra Kumar Jain Company Secretary and Compliance Officer ICSI Membership No. A8305

white rice cargoes MAYANK BHARDWAJ New Delhi, August 30 THE GOVERNMENT HAS allowed traders to ship out their non-basmati white rice cargoes sitting at ports due to a

Govt nod to ship

out non-basmati

category, a government order said late on Tuesday. On July 20, India surprised

On July 20, India banned exports of non-basmati white

Thousands of tonne of non-basmati white rice got trapped at ports and

■ The latest government order allowed shipments of trapped cargoes, provided traders paid the export duty by July 20

around 150,000 tonne of lems for the rice industry," he said. India, which accounts for 40% of world rice exports, goes would be shipped out of sells the staple to more than 150 countries, including a few poor and vulnerable countries in Africa and Asia.

> New Delhi exported a record 22.2 million tonne of rice in 2022. — REUTERS

EXPORT RELIEF

Profit in private corporate sector down in Q1: RBI

Sales growth rate of

listed private non-

financial companies

plunged to 2.1% in

the first quarter of

2023-24 from 8% in

the previous quarter

ENS ECONOMIC BUREAU Mumbai, August 30

SALES GROWTH RATE of listed private non-financial companies plunged further to 2.1% in the first quarter (April-June period) of 2023-24 from 8% in the previous quarter ended March 2023 and 41.0% a year ago in June 2022.

The growth rate in net profits of these companies fell by 9% to ₹1.36 lakh crore in June 2023 from 24.6% (₹1.18 lakh crore) in June 2022, ac-

cording to a Reserve Bank of India (RBI) study on the performance of 2,836 companies (excluding financial companies). Sales were at ₹14.75 lakh crore for the quarter ended June 2023. Raw material costs declined by 7.2% to ₹5.82 lakh crore in June 2023 as against a rise of 50.6% to ₹6.20 crore a year ago. During the April-June quarter of 2023-24, aggregate sales of 1,712 listed private

manufacturing companies remained around their level in the first quarter of 2022-23, when it had recorded a high growth of 41.6% (year-onyear). Higher sales in pharmaceuticals, cement, electrical machinery and motor vehicles during the quarter were largely offset by contraction in petroleum, chemicals, non-

ferrous metals and textiles sales, the RBI study said.

Sales of the information technology (IT) sector, which witnessed high growth in the range of 19.5-21.4 per cent (y-o-y) during the six

quarters of FY2021-22 and first half of 2022-23, has been moderating over the latest three quarters. It recorded 10.9% sales growth during O1 of 2023-24 as compared with 16.0% growth in the previous quarter. Non-IT services companies also recorded lower rise in sales at 4.5% (yo-y) as compared with 20.5% growth (y-o-y) during the

fourth quarter of 2022-23.

rice to control rising domestic prices

The Board of Directors at their meeting held on 06th May 2023, have recommended a final dividend of ₹3/- (Rupees Three only) per equity share of ₹10/- each. The record date for the purpose of final dividend for the FY 2022-23 is 14th September 2023. The Final traders faced losses Dividend if approved by the members, will be paid on or before 20th October 2023. To receive credit or Dividends to the bank account, Members holding shares in physical form are requested to register complete bank account details in Form ISR-1 with RTA

> Shareholders are requested to update their residential status, PAN and other details with their DPs in the case of demat holding; and with the RTA for physical holding and file Form 15G/15H or Form 10F online with the RTA through the link https://www.integratedindia.in/ExemptionFormSubmission.aspx on or before 14th September 2023.

For shares held in demat form, Members are requested to provide

Instructions for Voting through electronic means:

Pursuant to the provisions of Section 108 of the Companies Act 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015, the Company has entered in to an agreement with Central Depository Services (India) Limited (CDSL) to facilitate the Members to exercise their right to vote on the resolutions through remote e-voting and e-voting during the meeting. Members whose name appear on the register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off Date for e-voting i.e. 14th September 2023 shall be entitled to avail the facility of remote e-voting / e-voting during the AGM. Any person who acquires shares of the Company and becomes Member after the dispatch of the Notice but before the cut-off date for voting i.e, 14th September 2023, may obtain the Login ID and password by sending an email to csdstd@integratedindia.in o investor@dragarwal.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No / DP ID and Client ID Number.

The remote e-voting commences on Sunday, September 17, 2023 at 9.00 A.M. and ends on Wednesday, September 20, 2023 at 5.00

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled by CDSL thereafter. Additionally, the facility for e-voting shall also be made available during the AGM. Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right through e-voting during the AGM The detailed process for the e-voting is also available in the Notice

Mr. Subramanian Chandrasekar, Practising Company Secretary Chennai has been appointed as Scrutinizer for conducting the evoting process in a fair and transparent manner.

The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.dragarwal.com and website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to BSE Limited, Mumbai, where the Company's shares are listed, not later than two working days after the conclusion of AGM.

Book Closure: Pursuant to Section 91 of the Companies Act, 2013 notice is hereby given that the Register of Members and Share Transfer Books will remain closed from 15.09.2023 to 21.09.2023 (both days inclusive) for the purpose of AGM and final Dividend for the FY 2022-23. Any query / grievance in relation to voting by electronic means can

be addressed to Company Secretary & Compliance Officer, Dr. Agarwal's Eye Hospital Limited, 3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, Off Greams Road, Chennai - 600006, Tel: 91-44-43787777, Email: investor@dragarwal.com, or Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, "Kences Towers" No.1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai - 600 017, Phone: 044 28140801 28140803 Fax: 044- 28143378, 28142479, Email csdstd@integratedindia.in, or call CDSL No. 1800 22 55 33 or email to helpdesk.evoting@cdslindia.com By order of the Board

Place : Chennai : 29.08.2023

For Dr. Agarwal's Eye Hospital Limited Meenakshi Jayaraman Company Secretary

Date: August 30, 2023

Place: Delhi



EASY TRIP PLANNERS LIMTIED

CIN: L63090DL2008PLC179041

Registered Office: 223, FIE Patparganj Industrial Area Delhi 110092, India | Tel No: +91- 11 43030303, 41066546 Website - www.EaseMyTrip.com | email - emt.secretarial@easemytrip.com

CORRIGENDUM TO POSTAL BALLOT NOTICE

This Corrigendum to the public announcement dated August 08, 2023 ("the Public Announcement") is in continuation of and should be read in conjunction with the Public Announcement issued in connection with the postal ballot notice of the company.

In compliance with the directions issued by NSE and BSE, the Company has obtained a separate valuation report dated August 30, 2023 reflecting all the 3 methods of valuation i.e. Asset Approach, Income Approach and Market Approach from Mr. Varun Sharma, an independent Registered Valuer (Regn. No: IBBI/RV/06/2020/13512 and ICAIRVO: ICAIRVO/06/RV-P00104/2020- 2021) and also an independent Chartered Accountant (Membership No. 512916). Since, the price for each equity share proposed to be issued and allotted by the Company on preferential basis as per the aforementioned three methods specified in the valuation report dated August 30, 2023 is lower than the minimum issue price of INR 44.32 (Indian Rupees Forty Four and Thirty Two Paise Only) for each Equity Share calculated as per the earlier valuation report dated August 07, 2023 issued by Mr. Varun Sharma under Regulation 164(1) of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018, the minimum issue price for the proposed preferential issue of the Company will remain INR 44.32 for each equity share and there is no change in the said minimum issue price which was already mentioned in the postal ballot notice dated August 07, 2023. The said valuation report dated August 30, 2023 shall be made available and published on the website of the Company i.e. www.easemytrip.com.

In case any shareholder, including the shareholders who have already voted, has any query in respect of the above may write to the Group Company Secretary and Chief Compliance Officer on emt.secretarial@easemytrip.com and the Scrutinizer appointed for the ongoing postal ballot on manisha.pcs@gmail.com on or before September 06, 2023 (05.00 P.M. IST).

Note: Except as detailed in this corrigendum, the contents and other terms of the Public Announcement remains unchanged.

For Easy Trip Planners Limited

CHENNAI/KOCHI

Sd/-

Priyanka Tiwari Group Company Secretary and Chief Compliance Officer

financialexp.epm.in



ENROLLMENT NOTICE

within three months there after. I

Lakshmipuram, Kolathur, Tiruvallur, Tamil nadu __600099. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu,

Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council

After 10 days of the publication of this notice and within three months there after. I, Mohammed Idris.I, S/O. Mohammed

lqbal hussain, aged 23 years permanently residing at No.3/729 C. Kolavizhi Amman Nagar 8th

Street, Palavakkam, Tiruvanmiyu

Kancheepuram, Tamilnadu-600041 Intend having my enrolment as an Advocate moved before the Bar

Council of Tamilnadu, Bar Council

Building High Court Campus Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

MOHAMMED IDRIS.I

publication of this notice and within three months there after. I.

B– BLock, Ezhilnagar, Kodungaiyur,

Sathishkumar, S.

R.A.M Sasikumar.

10 days of the

Sasikumar, Aged 30 permanently residing at No 138/25 Manali Salai

with in ten days.

thin three monus area area. , DEEPIKA w/o. Paulraj, aged years, permanently residing No.65-1, Perumal Koil Street,

10 days of of this notice

பால் உற்பத்தியாளர்கள் மேம்பாடு, ஆவின் நிறுவன சீரமைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

உற்பத்தியாளர்களின் மேம்படுத்தவும், ஆவின் நலனை குறித்தும் நிறுவன சீரமைப்பு அமைச்சர் த. ஆய்வுக்கூட்டம் தலைமையில் மனோ தங்கராஜ் நடைபெற்றது.

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் ஆவின் சென்னை நந்தனம், இல்லத்தில் மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து துணை பதிவாளர்கள் மாவட்ட (பால்வளம்) உடனான கூட்டம் நடைபெற்றது. கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சராக த.மனோ தங்கராஜ் பொறுப்பேற்ற பின் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் மற்றும் நிருவாக . சீரமைப்பு குறித்து பிறப்பித்த உத்தரவுகளின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனைத்து ஒன்றியங்களிலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்தல், பால் பதப்படுத்தல் இடங்கள் மற்றும் ஆவின் பிரதான வாயிலிலும் சிசிடிவி கேமரா பொறுத்துதல், பையோ மேட்ரிக் மூலம் அனைத்து ஒன்றியங்களிலும் பணியாளர்களின் வருகை கண்காணிக்கப்படுகிறதா முறையாக ஆவின் அனைத்து என்றும் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கு



செய்யப்பட்டுள்ளதா வாகனங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை எப்சி செய்யப்பட்டுள்ளதை செய்தல் என்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பால் உற்பத்தியாளர்களிடம் உடனடி ஒப்புகைச்சீட்டுவழங்கும் முறைபலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக விலை கிடைத்துள்ளது. இதை அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முழுமையாக நடைமுறைபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் ் கீழ் உள்ள மேய்ச்சல் தேர்வு நிலங்கள் செய்யப்பட்டு கால்நடை தீவன வளர்ப்பிற்கு வேண்டும். உபயோகப்படுத்த பால் உற்பத்தியாளர்களுக்கு புதிய கால்நடைகள் வாங்குவதற்கான வழங்கிடவும் மேலும் வங்கிகளுடன் இணைந்து இலட்சம் கறவை மாடுகள் பதியதாக இலக்கு வாங்குவதற்கு

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ்பால்பண்ணை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடக்க பால் _ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்குதல், ஊக்கத்தொகை தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் பொருட்களின் விலை ஒரே இருத்தல், பால் உற்பத்தி மற்றும் கொள்முதலை அதிகரித்தல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட பால் ஒன்றியங்களுக்கு வந்தடையும் வழித்தடம் சரிபார்க்க பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் . ஆவின் இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத், முதன்மை விழுப்புக்குழு . அலுவலர் பண்டி கங்காதர் பால்வளத்துறை துணை பால் ஆணையர் ரா.இலட்சுமணக் குமார் (இணைப்பதிவாளர்) பால்வளத்துறை மற்றும் *தமி*ழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிருவாகப் பிரிவு, கணக்குப்பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் விழிப்புக்குழுப் பிரிவு, பொறியியல் பிரிவு, கட்டுமானப்பிரிவு, தர உறுதி, அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் உப பொருட்கள் பண்ணை, மாதவரம் பால் பண்ணை, சோழிங்கநல்லூர் பால் பண்ணை, மற்றும் இதர பிரிவுகளை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்

கலந்து கொண்டனர்.



9–ந் தேதி சென்னையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா நடராஜனுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையினை, அமைச்சர் பி.கீதாஜீவின் தலைமைச் செயலகத்தில், இளைய சகோதரர் என்.கணேஷிடம் வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா ஆகியோர் உடன் உள்ளனர்.

SHRIRAM FINANCE LIMITED							
ME	MEDAVAKKAM BRANCH VECHILE FOR SALE						
S.NO.	VEH.NO	MAKE	MODEL	YEAR OF MODEL			
1.	TN14K2118	TATA	TATA ACE MEGA	2016			
BRANCH NUMBER: 7200000406							



ஸ்பெல் செமிகண்டக்டர் லிமிடெட்

CIN: L32201TN1984PLC011434

பதிவு அலுவலகம்: 5 சிஎம்டிஏ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

மறைமலை நகர் (சென்னை) 603 209 Email: ca@spel.com | Website: www.natronix.net/SPEL

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013ன் (சட்டம்) பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (''செப்'') (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் ஏப்ரல் 08, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021, மே 05, 2022 மற்றும் டிசம்பர் 28, 2022 2003 மற்றும் அருக்கு 0.6, 2007 வரில் 17, 2027, மேக்கர் 2007 மூக்கு இண்டிய மார் 2007 முற்றும் இன்வரி 5, 2023 தேதியிட்ட எம்சிஏ சுற்றறிக்கைகள் "எம்சிஏ சுற்றறிக்கைகள்") மற்றும் மே 13, 2022 மற்றும் ஜனவரி 5, 2023 தேதியிட்ட செபி சுற்றறிக்கை மற்றும் பிற பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த மெசர்ஸ் ஸ்பெல் செமிகண்டக்டர் லிமிடெட்டின் (''கம்பெனி'') 38வது லைஞ்சுள்ள அனுவல்லைள் வெயல்பருத்த விக்கால் வல்ப்பல " விக்கியல் படுக்கிய விக்கிய ("OAVM") வியாழக்கிழமை, 2: வருடாந்திர பொதுக்கூட்டம் காணொலி காட்சி ("VC")/இதர ஆடியோ காட்சிகள் மூலம் ("OAVM") வியாழக்கிழமை, 2: செப்டம்பர், 2023 அன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் 2022–23 மற்றும் அறிவிப்பு ஆகியவை கிடைக்கும் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளுடன் ஆண்டு அறிக்கையின் காகித நகல்களை அனுப்புவதற்கான தேவைகள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும், 2022–23–ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையுடன் அறிவிப்பின் நகல்களும் அதைக் கோரும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும். VC/OAVM மூலம் AGM–ல் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் டறுப்பினாகளுக்கான அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.நிறுவனங்கள் சட்டம் 2013–ன் பிரிவு 103–ன் கீழ் VC/OAVM வசதி மூலம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை கணக்கிடப்படும்.

கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை விதிகள், 2014–ன் விதி 20 மற்றும் செபியின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைக 2015–ன் ஒழுங்குமுறை 44 ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பரிவர்த்தனை செய்யப்படும் வணிகத்தைப் பொறுத்தவரை நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு– வாக்களிக்கும் வசதியை வழங்குகிறது. இந்த நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக மின்னணு வழிகளில் வாக்களிக்கும் வசதிக்காக, டெபாசிட்டரி சாவீசஸ் லிமிடெட் ("சிடிஎஸ்எல்") உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்னணு – வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி ஒரு உறுப்பினர் வாக்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட ்வசதி CDSLஆல் வழங்கப்படும். மேலும், எம்சிஏ மற்றும் செபி ஆகியவை 30 செப்டம்பர், 2023 வரை மின்னணு முறையில் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளதன்பேரில் பதிலிகளை நியமிப்பது கைவிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகை சீட்டு மற்றும் பதிலி படிவம் அறிவிப்புடன் இணைக்கப்படவில்லை.

நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 91 மற்றும் செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) வதிற்று நகள். 2015 ஆகியவற்றின் படி கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 15 செப்டம்பர், 2023 முதல் 21 செப்டம்பர் 2023 வரை (இரண்டு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

தொலைதூர மின்னணு– வாக்களிப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான உறுப்பினர்களுக்கான வழிமுறைகள் பின்வருமாறு:

நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் ("e–voting") வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான வசதியை வழங்குகிறது. உறுப்பினர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் CDSL வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கலாம் ("தொலைதூர மின்னணு–வாக்களிப்பு"). மேலும், மின்னணு வாக்குப்பதிவ முறை மூலம் வாக்களிக்கும் வசதி AGM–ல் வழங்கப்படும், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்காதவர்கள் . AGM–ல் வாக்களிக்க முடியும்.

தொலைதூர மின்னணு–வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் AGM–ல் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் இருப்பினும், அவர்கள் AGM–ல் வாக்களிக்கத் தகுதி பெற மாட்டார்கள்.

டீமெட்டீரியலைஸ்டு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், காகித முறை மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு AGM—ல் தொலைதூர மின்னனு—வாக்களிப்பு மற்றும் AGM—ல் வாக்களிப்பது குறித்து வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது நிறுவனத்தின் இணையதளம் www.natronix.net/SPEL—லும் கிடைக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் உள்துழைவு சான்றுகளை www. evotingindia.com / www.eservices.nsdl.com மற்றும் அவர்களின் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களின் போர்ட்டலைப் பயன்படுத்தி VC மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். வாக்களிப்பதற்கான கட்ஆப் தேதி அதாவது 14 செப்டம்பர், 2023 அன்று உறுப்பினர்களின் பதிவேடு/ நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு–வாக்களிப்பு மற்றும் மின்வாக்களிக்கும் வசதியைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு 18 செப்டம்பர், 2023 (இந்திய நேரப்படி காலை 10.00 மணி) அன்று துவங்கி 2 செப்டம்பர், 2023 (இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) அன்று முடிவடைக்கிறது. இந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் பங்குதாரர்கள், கட்ஆப் தேதியில் அதாவது 14 செப்டம்பர், 2023 அன்று, காகித வடிவிலோ அல்லது டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட வடிவிலோ பங்குகளை வைத்திருப்பவர்கள், மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதன் பிறகு வாக்களிப்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு தொகுதி CDSLஆல் முடக்கப்படும்.

எவுரேனும், அறிவிப்பை அனுப்பிய பிறகும், மின்னணு வாக்களிப்புக்கான கட்ஆப் கேகியான 14 செப்டம்பர், 2023 அன்று நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் நபர், Investor@cameoindia.com—ல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், மின்னணு–வாக்களிப்பதற்காக CDSL–ல் ஏதேனும் உறுப்பினர் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், அவர் வாக்களிக்க ஏற்கனவே உள்ள தனது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் / பின்னைப் பயன்படுத்தலாம்.

14 ஆகஸ்ட், 2023 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில், மெசர்ஸ் எஸ் தனபால் & அசோசியேட்ஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரர் திரு. என். ராமநாதன், பயிற்சி நிறுவனச் செயலாளர்கள், சென்னை, மின்னணு– வாக்களிப்பு செயல்முறையை நடத்துவதற்கான ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

மின்னணு முறை மூலம் வாக்களிக்கும் வசதி தொடர்பான அனைத்து குறைகளையும் திரு. ராகேஷ் டால்வி மூத்த மேலாளர், (CDSL), சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ஏ விங், 25வது மாடி, மராத்தான் பியூச்சரக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களை அணுகலாம் அல்லது helpdesk,evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800225533, 022-23058542 / 43 என்ற

மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை தொடர்பான ஏதேனும் சிரமங்கள்/குறைகள் இருந்தால், உறுப்பினர்கள் தொடர்பு

பி.பாலமுருகன் . ந்பெல் செமிகண்டக்டர் லிமிடெட்

பதிவு அலுவலகம் : எண். 5, சிஎம்டிஏ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மறைமலை நகர், தமிழ்நாடு 603209 தொலைபேசி எண். 98400 20345 மின்னஞ்சல் ஐடி: pbalamurugan@spel.natronix.net

இயக்குனர் குழு உத்தரவுப்பட ஸ்பெல் செரிகண்டக்டர் லிரிடெட்டுக்காச ஒப்பம்/ பி.பாலமுருகள் முழு நேர இயக்குனர்

ENROLLMENT NOTICE fter 10 days of the publication of this

otice and within Three months thereafter. ABINAYA A, D/o: N. ARUMUGAM, aged 26 years, permanently residing at No.6/4. Sri Ramachandra Illam. Daval Nagar 4th Street, Choolaimedu, Chennai 600094, TamilNadu. Intend having ny enrollment as an Advocate moved efore the Bar Council of Tamilnadu, bar ouncil building, high court campus,

hennai-600 104. hose who have any valid objections may

notify the same to the bar council with in **ABINAYA A**

IN THE COURT OF XXII ASST. CITY CIVIL COURT AT CHENNAI O.S. No. 2500 of 2023 Smt. Sulaika Aboobaker Haji & Another . Petitioners

Versus Mr.R. Inderpal Singh & another . Respondents

1.Mr.R.Inderpal Singh S/o Mr.Ranjith Singh 2.Mr.l.Harpeet Singh S/o Mr Indernal Singh Res.: No 487, Phase II Sathuvachari, Vellore-632 009. In the aforesaid case I am the suit filed against you to guit and up before Hon'ble XXII Asst. City Civil Court, has ordered publication notice to you on 08-08-2023 returnable by 13-09

Please take public notice and appear before the XXII Asst. City Civil Court in O.S.No.2500/2023 on 13-09-2023 at 10.30 A.M. failing which the matter will be heard and decided in your

absence.
Dated at Chennai this the 30th day of August, 2023. M.SUN VIKRAM

Counsel for Plaintiff IN THE COURT X ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAL

E.A.No. 2 of 2023 in E.P.No. 4126 of 2022 In Arbitration Proceeding

No.BFL/MAR//2021/786 M/s.BAJAJ FINANCE LIMITED Having its Corporate Office at: 4th Floor, Survey #208/1-B, Viman Nagar, Pune – 411 014 Branch office at Unit 804-806, 8th Floor, Delta Wing, Raheja Towers, No.177, Anna Salai, Chennai - 600002 Rep by its Power of Attorney

.....Petitioner/Decree Holder VENKATESAN J No 23, Thana Street, Purasaiwalkam, Land Mark -Quality Bikes 600007

Respondent/Judgment Debtor Please take notice that the above said Execution Petition vide E.A.No.2 of 2023in E.P.No. 4126 of 2022 Came up on 17.08.2023 before this Hon'ble X
ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAl and the Hon'ble Court was Pleased to order notice to the Judgment debtor to effect the Paper Publication returnable on or before 31.08.2023, the JD are hear by requested to enter their appearance in either in person or through advocate before this Court on 08.09.2023 at 10.30 am Failing which the above matter will be heard on your absence
will be passed.
S.K.MARIYAPPAN your absence and suitable orders

Counsel for Decree Holder

B– BLock, Ezhilnagar, Rouungar, Chennai, 600118 Intend having enrolment as an Advocate move before the Bar Council of Tamilnadu Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. SATHISHKUMAR. S

After 10 days of the publication of this notice and within three months there after. | Karthik Subramani S/O.Subramani aged 31
years permanently residing
at No. E_39, Emmanuel
3rd Street, Devanesannagar,
Peerkankaranai,Kanchipuram, S/O Subramani Tamilnadu- 600063. Intend having my enrollment as an Advocate moved before the bar council o Tamil Nadu, Bar council building high court campus, chennai 600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. KARTHIK SUBRAMANI

After 10 days of the Publication of this notice and within three months there after. I. SRIVIDYA.V. D/O. VENKATESAN aged 31 years, permanently residing at No. 29/1 Ramasamy Raja Street. Arumbakkam, Chennai, Street, Arumbakkam, Chennai, Tamilnadu –600106. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu Bar council building, high court campus Chennai-600 104.

Chenna-600 104.
Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.
SRIVIDYA.V

After 10 days of the Publication of this notice and within three months there after. I Sandhya, W/O.A.Suresh aged 36 years, permanently residing at No.36, No.—162, Vanniyar Street, Karai, Kancheepuram, Tamilnadu _631552. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Chenna+600 104.
Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

SANDHYA

After 10 Publication of days this notice within three months there after.

I. Narmatha P D. D/o.Palani, aged years permanently resi No. 52 Bajanai Kovil Str Soorai-632505, Ranipet District, Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tami Nadu, Bar council building, high court campus. Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. NARMATHA P D

After 10 days of the publication of the notice and within three months thereafter. I, Fizal Arafath Z S/o Zahir Hussian Aged 22 years, permanently residing at No. 133
Ahamed Nagar, Vasavasamudram
Kancheepuram, Tamilnadu— 603102 Intend to having my entrollment as an Advocate moved before the Bar council of Tamilnadu and Puducherry,

court campus, Chennai-600 104.

objections may notify the same to the Bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. |, P.Saravanan, S/o.B.Ponnambalam, 54 years.

Nagar Extn. Ullagaram, Chennai -

600 091. Intend having my enrollment as an Advocate moved before the bar

council of Tamil Nadu, Bar council

building, high court campus, chennai-

Those who have any valid objections may notify the same to the

After 10 days of the publication of this notice and

M.Selvaraj, aged 31 years, permanently residing at No.28/214, Gandhi Road, Velachery, Chennai

600042. Intend having my enrolment

as an Advocate moved before the Bar

Council of Tamilnadu, Bar Council

Building High Court Campus Chennai-600104

Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days.

S.RAMAMURTHY

P.SARAVANAN

Permanently residing at Mandapam Link Road,

Bar council with in ten days.

have any

T.ARUNA DEVI

54 years t NO 19 d Krishna

Bar council Building, High court campus, chennai_600104. Those who have any valid objection may notify the same to the Bar council

After ten days of the publication of I, E.Lokesh, S/o. M.Elumali of this notice and within THREE months thereafter, I. T.Aruna Devi, D/o. D. Thirumalai, aged 22, permanently residing at No. 4, Azhagiri Street, Kavangarai, Chennai-600066. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. E.LOKESH

After 10 days of the Publication of this notice and notice and within three months there after. I, K.Poovarasan, S/O : K.Kannan, aged 38 years, permanently residing at New No. 34, Old, No. 4, Mukkiamman Kovil Street, No. 4, Mukkiamman Kovil Street, Chindatripet, Chennai-600002. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

objections may notify the same to the Bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, publication of this notice and within three months there after. I, S.Ramamurthy, S/O: M.Selvaraj, Karpagam.D, C/o.Doss, aged 22 years, permanently residing at No. 66, Post Office Street, Elumichampattu epuram, Tamil Anur. Kancheepuram, Tamil Nadu–603405. Intend having my enrolment as an Advocate moved before the

> objections may notify the same to the Bar Council with in ten days. KARPAGAMD

பெயர் மாற்றம்

THANUJA SAI LAKSXMI N தந்தை பெயர்: D. Nagendran பிறந்த தேதி: 28.02.1997, ஹவுள் நெ.10, புது தெரு, தாந்தன்குப்பம் வில்லி வாக்கம், 600 049, **என்ற** முகவரியில் வசிக்கும் THANUJA SAI LAKSHMI என்று அழைக்கப்படுகிறேன். THANUJA SAI LAKSXMI N

பெயர் மாற்றம்

*** *** *** After 10 days of the publication of Thameem Ansa I Meeran கணவர் பெயர்: hammed Abubakkar, After 10 days of the publication of this notice and within three months there after. I. D. Paulraj, S/O. A. Dhanaraj, aged 42 years, permanently residing at No: 6, M.P.A. Church Road, M.G.R. Nagar, Thirumullaivoyal, Chennai. Thirumullaivoyal, Tiruvallur Tamilnadu –600062. Intend having my enrollment as an Advocate moved மாவட்டம்: நெ. 9, 1வது தெரு, மூகாம்பிலை நகர், மேற்கு தாம்பரம், சென்னை my enrollment as an Advocate moved ு நான் முகவரியில் வசிக்கும் நான் இனி THAMEEMUNNISHA hefore the har council of Tamil Nadu Bar council building, high court campus, Chennai-600 104. MOHAMMED Chennai-600 104.
Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.
D. PAULRAJ ன்று அழைக்கப்படுகிறேன். Thameem Ansa Nagool

பெயர் மாற்றம்

Lakshmysree Midhun Kuma தந்தை பெயர்: **ிறந்த தேதி**: o6.01.1990, **நெ**.39 தெரு, கிரு ஷ்ணா சந்தோல் நகர், போரூர், முகவரியில் என்ற நான் இனி LAKSHMYSREÉ ழைக்கப்படுகிறேன்.

Lakshmysree Midhun Kumai

பெயர் மாற்றம்

DEEPA MANCHARI, RAJU PAULSAMI, பிறந்த **நெ.**5/2 11,11,1996, தேவி அருணாச்சலம் கார்டன். போரூர் காரம்பாக்கம், **சென்னை**-600 116, முகவரியில் வசிக்கும் நான் இனி DEEPA MANJARI, அழைக்கப்படுகிறேன்.

DEEPA MANCHAR

பெயர் மாற்றம்

VASANTHAKUMAR, Seithurmuthiah. 20.05.1979, தது: 20.05.1979, விந்.84. NPL Anjali Apts, நெ.264, எம்டிஎ ரோடு, வில்லிவாக்கம், சென்னை என்ற முகவரியில் வசிக்கும் நான் இன் Given Name: Vasanthakumar Seithurmuthiah. அழைக்கப்படுகிறேன் VASANTHAKUMAR

பெயர் மாற்றம் VIJAYAKUMAR Vijaya kumaar, தந்தை பெயர்: தாய் பெயர்: 17.08.2003, இடம்:சென்னை), பு.நெ.14 ப.நெ.18, பாரதீஸ்வரா் 4வது தெரு, சே சென்னை–600 024, கோடம்பாக்கம் முகவரியில் வசிக்கும் நான் இனி JAYANTHI SOWMIYA என்று அழைக்கப்படுகிறேன். VIJAYAKUMAR SOWMIYA

பெயர் மாற்றம்

Manikandan Sivalingam hmi, Sivalingam, பிறந்த நெ.175 Dhanalakshmi. 20.05.1993, பெருமாள் கோவில் தெரு, செஞ்சி Madhapoondi, விழுப்புரம் முகவரியில் 04 152, என்ற

வசிக்கும் நான் இனி MANIKANDAN SIVALINGAM, என்று அழைக்கப்படுகிறேன்.

Manikandan Sivalingam

பெயர் மாற்றம்

ஸ்ரீ கிருஷ்ண வாசன் பிறந்த தேதி: 22 12 1955 சிதம்பரம், தமிழ்நாடு, பிளாட் நெ. 118, தரைதளம், வேகு தெரு, இந்திரபிரியதர்ஷினி நகர், பெரும்பாக்கம், சென்னை–600 100. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி A.P.S. **உஷா** என அழைக்கப்படுகிறேன்.

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and rithin three months there after. I oshua.J, S/o. K.Jesurathinam aged 50 years, permanently residing at No. BF3, CASA XS Apartment, 3/245, Manapakkam Main Road, Manapakkam Chennai-600 Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten day

After 10 days of the Publication of this notice and within three months there after 25 years, permanently residing at No.55, Anna Salai, Kilakondaiyur, Karalapakkam, Tiruvallur –602024. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu. Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid

as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid

SHRIRAM FINANCE LIMITED SHOLINGANALLUR Branch VEHICLE FOR SALE S.NO. VEH NO MAKE MAHINDRA MAXXIMO-P TN18AF5177 2016 2. TN20BW4434 AL 1612 FBT 2009 TN14T1108 TATA ZEST DIESEL-P 2018 RAJA G - 9944649895

தி அண்ணா நகர் ஜனோபகார நிதி லிட்

'ஒயிட்ஸ் ஹவுஸ்', டி-111/9, முதல் அவின்யூ, அ

அறிவிப்பு

23 செப்டம்பர், 2023 அன்று காலை 10.00 மணிக்கு பதிவு அலுவலகம், 'ஒமிட்ஸ் ஹவுஸ்' ' டி– 111/9, முதல் அவின்யூ, அண்ணா நகர் கிழக்கு, சென்னை–600 102–ல் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

> தி அண்ணா நகர் ஜனோபகார நிதி லிமிடெட்டுக்கா ஒப்பம்/– W.S. **விஜய் ஆனந்த்**

தேதி: 12.08.2023 சொத்து அடமானக் கடன் மற்றும் நகைக் கடன் கிடைக்கும்

தொலைபேசி எண். 2663 2328, 4202 8628–ல் தொடர்பு கொள்ளலாட் அசல் நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை

இடம்: சென்னை

சென்னை, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, வானுவம்பேட்டை மேடவாக்கம் மெயின் ரோடு, எண்.3 என்ற முகவரியில் வசித்து வரும் திரு. சேனியப்பன் அவர்களின் மகன் சுமார் 69 வயதுடைய பாலன் (எ பூபாலன் (ஆதார் எண்.8285 4811 5692) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் சார்பதிவகம் லட்டூர் கிராமத்தில் உள்ள கிராம நத்தம் சர்வே எண்.191ல் பூல விஸ்தீரணம் 17.87 சென்ட்டில் 0.15 சென்ட்கொண்ட நிலமானது பூபாலக ஆகிய எனது பெயரிலும், என்னுடைய சகோதரர்கள் வீரராகவன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் பெயரிலும் திருக்கழுக்குன்றம் சார்பதிவாள லட்சுமணன் ஆகியோர் பெயரிலும் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்.1815/1978 ஆக பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய பத்திரத்தை கடந்த 24.08.2023ம் தேதியன்று எங்களுடைய பெயரில் பட்டா வழங்கக் கோரி மனு அளிப்பதற்காக திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும்போது திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் மேற்கூறிய அசல் கிரைய பத்திரத்தை தவற விட்டு விட்டேன். யாரேனும் அதனை கண்டுபிடித்தால் எனது 9710968410 கைப்பேசி எண்ணிற்கு அல்லது

> பாலன் (எ) பூபாலன், த/பெ. சேனியப்பல் கதவு எண்.3, மேடவாக்கம் மெயின் ரோடு வானுவம்பேட்டை, மூவரசம்பேட்டை _மேடவாக்கம் மெயின் ரோடு

春 Dr. Agarwals Dr. அகர்வால்ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட் பதிவு அலுவலகம்: 3வது மாடி, புகாரி டவர்ஸ், எண்.4, மூர்ஸ் சாலை,

கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006. தொலைபேசி : 044-43787777 CIN No.L85110TN1994PLC027366 மின்னஞ்சல் : investor@dragarwal.com, இணையதளம் : www.dragarwal.com

அறினிப்பு

sம்பெனி உறுப்பினர்களின் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) னியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023 அன்று காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி (VC) / பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) மூமைங நடைபெறும் என்று இதன் மூலம் அநிவிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் னிவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட 28 டிசம்பர் 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 10/2022ன்படி, ஜனவரி 5, 2023 தேதியிட்ட செரி (SEBI) சுற்றறிக்கையுடன் வெளியிடப்பட்ட பொது அறிவிப்ரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கம்பெனி / டெபாசிட்டரி அறும்பியல் குறியிக்கப்பட்டுள்ளது. இமெயில் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அநிவிப்புடன் 2022-23 ஆண்டறிக்கை மின்னணு முறையில் 29.08.2023 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இவை நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் CDSL இணையதளங்களான www.dragarwal.com, www.bseindia.com மற்றும் www.evotingindia.com ஆகியவற்றிலும் கிடைக்கின்றன. எந்தவொரு தொடர்புக்கும், பங்குதாரர்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி investor@dragarwal.com_க்கு கோரிக்கைகளை அனுப்பலாம்

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யும் / புதுப்பிக்கும் முறை :

தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொலைல் எண்ணைப் பதிவு செய்யாமல் மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட டெயாசிட்டரி பங்கேற்பாளர்களிடமும் (DP) மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்களைப் பொறுத்தவன மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஃபோலியோ எண் னிவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1ஐ நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி அல்லது RTA அதாவது கேமியோ கார்ப்பரேட் சர்வீசன் லிமிடெட்டின் மின்னஞ்சல் முகவரி anusha@integratedindia.in-க்கு சமாப்பிப்பதன் மூலம், பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இறுதி டிவிடெண்ட் : இயக்குணர் குழு மே 6, 2023 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இறுதி சூறிடன்ட ஆக ரூ.3 (ரூபாய் மூன்று மட்டும்) ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்புள்ள ஒரு பங்குகள் என வழங்கப்படும் என முகமதிப்புள்ள முகமதிப்புள்ள ஒரு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த இறுகி டிவிடெண்ட் 2022–23 நிதியாண்டுக்கான இறுகி டிவிடெண்ட் பெற பதிவு தேதி செப்பெற்பர் 14 2003 குறத் டினிடெண்ட உடிப்பிணிகளால் அங்கீகரிக்கப்பட்டால் அது 20 அக்டோபர் 2023 அன்றோ அதற்கு முன்னதாகவோ வழங்கப்படும் அல்லது டிவிடெண்டுகள் வங்கி கணக்கில் பெற பங்குகளை காகித வடிவில் கொண்டுள்ள உறுப்பினர்கள் வங்கி கணக்கு விவரங்களை படிவம் ISR-1 மூலம் RTAக்கு பதிவு செய்ய வேண்டும். டீமேட் வடினில் பங்குகணை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கனை

டெபாசிட்டரி பங்கேற்பாளருக்கு அனுப்பி பதிவு செய்ய வேண்டும். ின்னண வடிவில் பங்குகளை வைக்கிருக்கும் பங்கு தங்களுடைய குடியிருப்பு நிலை, பான் மற்றும் பிற விவரங்களை தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடமும் மற்றும் காகித வடிவில் வைத்திருப்பவர்கள் RTA-வின் இணைப்பின் மூலம் படிவம் 15G/15F அல்லது ்தாக்கல் செய்வதன் மூலமும் அல்லது படிவம் 10Fஐ ஆன்லைனில் https://www.integratedindia.in/ExemptionFormSubmission.aspx-io 2 org நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து பதினிறக்கம் செய்து, முறையாகப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, ஸ்கேன் செய்து, RTA-வின் செப்டெம்பர் 14, 2023 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி

புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் :

கம்பெணிகள் சட்டம் 2013–ன் பிரிவு 108 மற்றும் கம்பெணிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014–ன் விதி 20 மற்றும் செபி . (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள் 2015–ன் விதி 44–ன்படி தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தீர்மானங்களின் மீது உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை . யண்படுத்துவதற்கு வசதியாக, செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா (CDSL) உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ச தேதியான 14 செப்டெம்பர், 2023 அன்று உறுப்பினர்கள் பதிவேடு டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றிருக்கும் உறப்பினர்களுக்கு கொணைகா பின்னணு வாக்களிப்பு / வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதி கிடைக்கும். எந்தவொரு நபரும், ஆண்டறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டபின், ஆனால் தகுதி நாளுக்கு முன் அதாவத 4.09.2023ல் உறுப்பினராகும்பட்சத்தில், csdstd@integratedindia.in அல்லது investor@dragarwal.com அல்னை helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் ஃபோலியோ எண்/டிபி ஐடி மற்றும் கிளையன்ட் ஐடி எண்ன சொல்லைப் பெறலாம். ணக் குறிப்பிட்டு உள்நுழைவு ஐடி மற்றும் கடவுக்

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர் 17, 2023 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி புதன்கிழமை, செப்டெம்பர் 20, 2023 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது.

மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் மின்னணு முறையில் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது மற்றும் அதன் பின்னர் தொலைதூ ின்னணு வாக்குப்பதிவை CDSL முடக்கிவிடும். கூடுதலாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவுக்கான வசதியும் ஏற்படுத்தப்படும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்கிணை பதிவு செய்யாத உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொ வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும்போது மின்னணு முறையில் வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான செயல்முறையும் கூட்டத்தின் அறிவிப்பில் உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுட நடத்துவதற்கான ஆய்வாளராக திரு. சுப்ரமணியன் சந்திரசேகர், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், சென்னை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பெனியின் இணையதளம் www.dragarwal.com மற்றும் CDSL இணையதளம் www.evotingindia.com-ல் அறினிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அறிக்கை வைக்கப்படும். அதே நேரத்தில் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்ற பின்னர் இரண்டு வேலை நாட்களுக்குள் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்படும் பிஎஸ்இ லிமிடெட் மும்பைக்கும் அவை கெரிவிக்கப்படும்.

புத்தகம் மூடல் : கம்பெணிகள் சட்டம் 2013, பிரிவு 91–ண்படி கம்பெணியின் உறுப்பினா்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 15.09.2023 முதல் 21.09.2023 வரை இரண்டு நாட்களும் சேர்த்து) வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் ஈவுத்தொகை வழங்குவதற்காக

மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் குறைகள் இருப்பின் அது குறித்து கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி, Dr.அகர்வால்'ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட், 3வது மாடி, புகாரி _வர்ஸ், எண்.4, மூர்ஸ் தெரு, ஆப். கிரீம்ஸ் ரோடு, சென்னை – 600006, கொலைபேசி எண் : 91–44–43787777 மின்னரு்சல் investor@dragarwal.com அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான இண்டகிரேடட் ரிஜ்ஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, "கென்சஸ் டவர்ஸ்", எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை–600017, தொலைபேசி எண் : 044–28140801, 28140803, கொலைநகல் : 044-28143378, 28142479, மின்னஞ்சல் csdstd@integratedindia.in அல்லது CDSL எண். 1800 22 55 33 அல்லது மின்னஞ்சல் : helpdesk.evoting@cdslindia.com-ல் தொடர்பு கொள்ளவும்.

குழுவின் அணைப்பட Dr.அகர்வால்ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட்டுக்கா மீணாட்சி ஹெயராமக கம்பெனி செயலாள

நாள்: 31.08.2023